

PLACE	THIRUCHIRUPULIYUR
PRESENT NAME	CHIRUPULIYUR
BASE TOWN	MAYILADUTHURAI
DISTANCE	18 KM
MOOLAVAR	JALASAYANAPERUMAL
THIRUKKOLAM	KIDANTHA
THIRUMUGAMANDALAM	SOUTH
UTHSAVAR	KRUBA SAMUDRAPERUMAL
THAYAR	DAYANAYAKI
MANGALASASANAM	10 PAASURAMS
PRATYAKSHAM	SAPTHA RISHIS
THEERTHAM	MANASA PUSHKARANI
VIMANAM	NANDAVARTHANA
NAMAVALI	Sri Dhayanayiga samede Sri Krubasamudra parabramane namaha



முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்க ஆதிசேஷன் இத்தல பெருமானை நோக்கி தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். அத்துடன் ஆதிசேஷனை அனந்த சயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார்.



பெருமானின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும் , 24வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள் , திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். நடராஜரை வணங்கும் வியாக்ரபாதரும் , பதஞ்சலியும் மூலஸ்தானத்திலேயே உள்ளனர்.

பெருமானின் 108 திருப்பதிகளுள் 24வது தலம் இது. புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் தில்லை நடராஜப்பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் , சிறுபுலியூர் சென்று பெருமானை வணங்க ஆணையிட்டார். அதன்படி இத்தலம் வந்து பெருமானை வேண்டினார். பெருமாளும் அவருக்கு முக்தி கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகில் வைத்து கொண்டார். நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும் (ஆதிசேஷன்) , வியாக்ரபாதரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கனவ முனிவருக்கும் இத்தலத்தில் பெருமாள் அனுக்கிரஹம் புரிந்தார். இத்தலத்தில் ஆதிசேஷனுக்கும் தனி கோயில் உள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில் , சயன



பெயர்க்காரணம்: புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டதாலும் , பெருமாள் அவருக்கு பாலனாக சயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் "திருச்சிறுபுலியூர் ' எனப்படுகிறது.

<b>திவ்யதேசம் 024</b>	
<b>திருச்சிறுபுலியூர் (சிறுபுலியூர்)</b>	
திருமங்கையாழ்வார்	1628-1637
மொத்த பாசரங்கள்	10

**திருமங்கையாழ்வார்**  
**சிறுபுலியூர்ச் சலசயனம்**

1628 கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர்  
வெள்ளம் முது பரவைத் திரை விரிய கரை எங்கும்

தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சலசயனத்து  
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே (1)

1629 தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ் சோற்றொடு கஞ்சி  
மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர் -  
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து  
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின்-உணர்வீரே (2)

1630 பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்-பணியும் சிறு தொண்டீர்  
அறையும் புனல் ஒருபால் வயல் ஒருபால் பொழில் ஒருபால்  
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர்ச் சலசயனத்து  
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே (3)

1631 வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால்  
தான் ஆகிய தலைவன்-அவன் அமரர்க்கு அதிபதி ஆம்  
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து  
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே (4)

1632 நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும்  
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்ச்  
செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து  
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே (5)

1633 முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்  
கழுநீரொடு மடவார்-அவர் கண் வாய் முகம் மலரும்  
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம்  
தொழும் நீர்மை-அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே (6)

1634 சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்  
மாயா எனக்கு உரையாய் இது-மறை நான்கின் உளாயோ?  
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத் -  
தாயோ? உனது அடியார் மனத்தாயோ? அறியேனே (7)

1635 மை ஆர் வரி நீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு  
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்  
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து  
ஐ வாய் அரவு-அணைமேல் உறை அமலா அருளாயே (8)

1636 கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா  
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா  
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து  
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே (9)

1637 சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர்ச் சலசயனத்து  
ஏர் ஆர் முகில் வண்ணன்-தனை இமையோர் பெருமாளை  
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை  
பாரார் இவை பரவித் தொழ்ப் பாவம் பயிலாவே (10)

**Festivals :** Vaikasi – Brahmotsavam, Navarathri - Pavithotsavam  
Aadi - Jeshtabishegam, Ayipasi Moolam – Manavala Mamunigal Uthsavam  
Panguni- Uthram.

**Temple Timings:** 7.00 am to 12.00 am  
5.30 pm to 08.00 pm

**Address :** Arulmigu Krubasamuthra Perumal Thirukkoil, Thiruchirupuliyur – 609 801,  
Thiruvarur District.  
Tamil Nadu.

**Location :** Catch Mayiladuthurai to Peralam Bus. Get down at Kollumangudi. From here the  
temple is 3 kms

**Phone :** 04366 – 233041 / 233826

**Nearest Railway Station:** Peralam

**Nearest Airport:** Trichy, Chennai

**Hotels at Mayiladuthurai ( Mayavaram )**

Hotel Palms            Ph: 04364 – 228777

Hotel Silambu:            04364 – 222810

Hotel Rafels:            04364 – 227291 / 92

Courtesy : Dinamalar  
Sri Seshadri Swamy  
Dr.V.Satagopan Swamy